



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 22.01.2019 (முற்பகல்)

முன்னிலை

**திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண்.SA 6819/E/2018

திரு ஜனாப் எஸ்.கே.சையது ஜமால்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சி மாவட்டம் - 620 001.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	09.07.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	04.08.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	11.09.2018

ஆணை

இன்று (22.01.2019) முற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு ஜனாப் எஸ்.கே.சையது ஜமால் ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளர் தனது 19.01.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்று தெரிவித்துள்ளார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது. பொது

அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திரு கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள 09.07.2018 தேதியிட்ட மனுவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சி மேற்கு வட்டம், கிராமம், பழைய சர்வே வார்டு 2, பிளாக் 11-ல் நகரளவு எண்கள்.618, 619, 620, 621, 623, 624/2, 625 (பகுதி), 625 (பகுதி) மற்றும் 627 ஆகிய நிலங்களில் TD 823-ல் பென்சினர் தெரு, பள்ளிவாசல் தற்கால ஜமாத் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, TD 823 தொடர்பாக இனாம் ஒழிப்பு செட்டில்மென்ட் ஆபீசரால் பிறப்பிக்கப்பட்ட உத்திரவு நகலைத் தகவலாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், திருச்சி என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 26.07.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேற்படி உத்திரவு எண். மற்றும் நாள் குறிப்பிட்டு மீள மனு செய்து பெற்றுக் கொள்ளுமாறு பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. தான் கோரிய தகவல் பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை அளிக்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 04.08.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னரும் தான் கோரிய தகவல் கிடைக்கப் பெறவில்லையென்றும், தான் கோரிய தகவலை அளிக்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 11.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (22.01.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளருக்கு 26.07.2018, 24.09.2018, 03.10.2018 மற்றும் 12.11.2018 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் வாயிலாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. மேல்முறையீட்டாளர் தனது 19.01.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும், தான் கோரிய தகவலை அளிக்க ஆணையிடுமாறும் கோரியுள்ளார். இன்றைய விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்த ஆவணங்களைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் மேல்முறையீட்டாளரால் பெறப்பட்டுள்ளதா என்பது அறிய இயலவில்லை. எனவே விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:

மேல்முறையீட்டாளருக்கு மீண்டுமொரு வாய்ப்பளித்து, மேற்படி தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதா என்பதனைக் கண்டறியுமாறும், கிடைக்கப் பெறவில்லையெனில், மேல்முறையீட்டாளர் கோரிய தகவலை அளித்துவிட்டு, ஒப்புரை பெற்று அதன் விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறும் பொதுத் தகவல் அலுவலருக்கு

உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 6819/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருச்சி மாவட்டம் - 620 001.

மனுதாரர்

திரு ஜனாப் எஸ்.கே.சையது ஜமால்,
த/பெ. அப்துல் கரீம் சாகிப்,
39, மீர்ஹஸனுல்லாஷா தர்கா,
பென்சனர் தெரு,
தென்னூர் தெரு,
திருச்சி மாவட்டம் - 17.

Copy to: Judgement File.

Spare.

"ptl sr.ps 23/01/19"